


TA5E



Register No.

--	--	--	--	--	--	--	--	--	--

5428-22

(For the candidates admitted from 2017-18 onwards)

LL.B. DEGREE (SEMESTER) EXAMINATIONS, DECEMBER 2022.

(Three-year Regular Course)

Third Year – Fifth Semester

LAW OF TAXATION

Time : 2½ hours

Maximum : 70 marks

PART A — (2 × 12 = 24 marks)

Answer TWO of the following in about 500 words each.

பின்வருவனவற்றுள் இரண்டிற்கு ஒவ்வொரு வினாவிற்கும் ஏறத்தாழ 500 சொற்களில் விடையளிக்கவும்.

1. Define 'Tax' – Explain about Adam Smith's "Canon of Taxation" Doctrine.  
'வரி' என்பதை வரையறுத்து, ஆடம் ஸ்மித்தின் வரி விதிப்பு கொள்கையினை விளக்கவும்.
2. Explain "Income from Business or Profession" with deduction.  
"தொழில் அல்லது வியாபாரத்திலிருந்து" கிடைக்கும் வருமானத்தினை கழிவுகளுடன் விளக்கவும்.
3. Explain about the powers and functions of the Income Tax authorities under the Income Tax Act 1961.  
வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் வருமான வரி அலுவலர்களின் அதிகாரம் மற்றும் செயல்பாடுகளை விளக்குக.

PART B — (2 × 7 = 14 marks)

Answer TWO of the following in about 300 words each.

பின்வருவனவற்றுள் இரண்டிற்கு ஒவ்வொரு வினாவிற்கும் ஏறத்தாழ 300 சொற்களில் விடையளிக்கவும்.

4. What is agricultural income? How agricultural income is treated for Income Tax purpose under the Income Tax Act, 1961?  
விவசாய வருமானம் என்றால் என்ன? 1961 வருமான வரி சட்டத்தின் கீழ் வருமான வரி விதிப்பிற்காக விவசாய வருமானம் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

5. Explain the Income from house property with deduction.  
வீட்டிலிருந்து கிடைக்கும் வருமானத்தை கழிவுகளுடன் விளக்கவும்.
6. Explain the procedure for clearance of imported goods from the port under the Customs Act 1962.  
சங்க வரிச் சட்டம் 1962ன் கீழ் துறைமுக இறக்குமதி பொருட்களின் அனுமதி நடைமுறையினை விளக்குக.

PART C — (5 × 4 = 20 marks)

7. Write short notes on FIVE of the following :

பின்வருவனவற்றுள் ஐந்திற்கு சிறு குறிப்புகள் வரைக :

- (a) Previous year.  
முந்தைய ஆண்டு
- (b) Perquisite  
மேலூதியம்
- (c) Works contract  
பணி ஒப்பந்தம்
- (d) Customs duties  
சங்க தீர்வைகள்
- (e) Short term capital gain  
குறுகிய கால மூலதன ஆதாயம்
- (f) Income from other sources  
மற்ற மூலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம்.
- (g) Integrated Goods and Services Tax.  
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி.

PART D — (2 × 6 = 12 marks)

Answer TWO of the following by referring to relevant provisions of law. Give cogent reasons.

பின்வருவனவற்றுள் இரண்டிற்கு சட்ட வகையங்களைக் கூறி தகுந்த காரணங்களுடன் விடையளிக்கவும்.

8. Mrs. Amutha is an agricultural officer working in Chennai. Her Annual Income from salary is Rs. 6,50,000. She paid Rs. 4,000 as monthly house rent. She received Rs. 22,000 as House Rent Allowance. Determine the taxable House Rent Allowance of Mrs. Amutha.

திருமதி. அமுதா ஒரு விவசாய அலுவலராக சென்னையில் பணி புரிந்து வருகிறார். அவரது ஆண்டு சம்பளம் ரூ. 6,50,000. அவர் வீட்டு வாடகைக்காக மாதம் ரூ. 4,000 செலவு செய்கிறார். மேலும் அவர் ரூ. 22,000 வீட்டு வாடகைப் படியாக வருடத்திற்கு பெறுகிறார். திருமதி. அமுதாவின் வரி விதிக்கக் கூடிய வீட்டு வாடகைப் படியினை தீர்மானிக்கவும்.

9. Alagu, a member of Scheduled Tribe is working as teacher in Kohima, head quarters of Nagaland. His Annual earning is Rs. 6,00,000. Determine his tax liability for the Assessment year 2022-23.

திரு. அழகு, என்பவர் ஆசிரியராக பணிபுரியும் பழங்குடி உறுப்பினர் ஆவார். நாகாலாந்து தலைநகர் கொஹிமாவில் பணிபுரிந்து வருகிறார். ஆண்டு சம்பளம் ரூ. 6,00,000 பெறுகிறார். 2022-23 வரிவிதிப்பு ஆண்டிற்கான அவரின் வரிவிதிப்பு விகிதத்தை தீர்மானிக்கவும்.

10. State with reason, how the following are treated in the assessment with relevant provision.

வரிவிதிப்பின் பொழுது பின்வருவன எவ்வாறு கருத்தில் கொள்ளப்படுகின்றன என்பதை தகுந்த வகையம் மற்றும் காரணங்களுடன் கூறுக.

- (a) Retrenchment Compensation  
ஆட்குறைப்பு நஷ்ட ஈடு
- (b) Allowances.  
படிகள்